

உயிர் முறைமைகள் தொழினுட்பவியல்



## சங்கிலி நில அளவை




Start Your Learning Journey with e-thaksalawa

The National e-learning Portal for The General Education




## சங்கிலி நில அளவை

- ❖ ஏக பரிமாணத் (கோட்டு) தூரங்களை மாத்திரம் பயன்படுத்தி காணியொன்றினை அளந்து அதன் பரப்பளவைக் காண்பதற்காக சங்கிலியைப் பயன்படுத்தி நீளத்தை அளத்தல்.
- ❖ எளிமையான, இலகுவான, பழுமையான, திருத்தமான முறை.




## கோட்பாடு

காணியை முக்கோணவாக்கம் (Triangulation) செய்து அக்காணியின் பரப்பளவை துணிவதே சங்கிலி நில அளவையாகும்



- ❖ நில அளவையின் போது முக்கோணவாக்கம் (Triangulation) கண் மட்டத்தில் சம பக்க முக்கோணியே மிகவும் பொருத்தமானது எனினும் அவ்வாறாக சமபக்க முக்கோணிகளைப் பெற்றுமுடியாத போது நன்னிலையாக அமைவதும் முக்கோணிகள் தெரிவு செய்யப்படும்
- ❖ Eg:- பருமட்டான காணியொன்றினை முக்கோணிகளாகப் பிரிக்கத்தக்க விதம் கீழே காட்டப்படுவது.



### சங்கிலி நில அளவைக்காகப் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள்

- ❖ தரவுகளின் எண்ணிக்கை குறைவான், சமதளமான சீரான காணியொன்றை அளப்பதற்கு.
- ❖ குறித்த காணியை மிக இலகுவாக முக்கோணிகளாகப் பிரிக்கக் கூடிய சந்தர்ப்பங்களில்
- ❖ அளவில் சிறிய காணிகளை அளப்பதற்கு
- ❖ திறந்த வெளியான பகுதிகள் இருக்கும் காணிகளை அளப்பதற்கு
- ❖ குறித்த காணியின் பாரிய அளவுடைய படமொன்றினை தயாரிக்க நேரிடும் சந்தர்ப்பங்களில்


### சங்கிலி நில அளவை பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள்

- ❖ சரியான நிலத்தை / மலைப்பாங்கான ஒரு பிரதேசத்தை அளத்தல்
- ❖ மிகப் பெரிய காணியை அளத்தல்
- ❖ அதிக எண்ணிக்கையான தரவுகளைக் கொண்ட காணிகளை அளத்தல்
- ❖ அளவை இடங்களுக்கு இடையிலான இடைத்தூர்த்தை அளப்பது கழனமான சந்தர்ப்பங்களில்
- ❖ காட்டுப்பிரதேசத்தை அளத்தல்

தொகுப்பு : திருமதி . ந .வசந்தன், உதவிக் கல்விப் பணிப்பாளர் (தொழினுட்பம் ), கிளிநோச்சி

கணினி வடிவமைப்பு :- திரு க .வினாஜன், ஆசிரியர் த.தொ.தொ, (யா/வாடு இந்துக்கல்லூரி ) Copyright www.e-thaksalawa.moe.gov.lk

சங்கிலி நில அளவையின் பொது பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள்



## தளக்கோடு (Baseline AB)

- ❖ சங்கிலி நில அளவையில் இயன்றளவுக்கு முக்கோணியும் உள்ளடங்கும் வகையில் நேர்கோடாக அளக்கத்தக்க மிக நீண்ட கோடு.

## **பிரதான அளவை இடங்கள் (Main survey stations) (A, B, C, D)**

- ❖ යාචෙනුම ඇරண්ඩ පිරතාන අභ්‍යවක් කොටුකள් සන්තික්තුම ඇත්.

## துணையான அளவை இடங்கள் (Subsidiary Survey Lines) ( DE )

- ❖ பிரதான அளவைக் கோட்டின் மீது வேறொரு புள்ளியை குறித்து பிரதான அளவை இடத்திலிருந்து அப்புள்ளிக்கு ஒரு கோட்டைத் துணிந்து அதன் மூலம் உரிய தரவுக்குரிய அளவீடுகள் பெறப்படும் இவ்வாறான இடங்கள் துணையான அளவை இடங்கள்.

பிரதான அளவைக் கோடுகள் (Main Survey Lines) (AD, BD, BC, AC)

- ❖ යාතොතුම පිරතාන අලව සිංහල මෙන්කුම කොට.

## துணையான அளவைக் கோடுகள் (Subsidiary Survey Lines) ( DE )

- பிரதான அளவைக் கோடுகள் மூலம் அளவீடுகளை பெற முடியாத சந்தர்ப்பங்களில் துணையான அளவைக் கோடொன்றை பயன்படுத்தி தரவு சேகரிக்கப்படும்.


## நிருணயக் கோடுகள் (Check Lines)( GF, HI )

- அளவைச் செயன்முறையின் திருத்தமான தன்மையைச் சோதிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடுகள்.

## எதிரிடைகள் (Offsets) (குத்தளவுகள்)


- களத்தில் அமைந்துள்ள பொருட்களில் (தரவுகளில்) இருந்து பிரதான கோட்டுக்கு வரையப்படும் மிகக் குறுகிய செங்குத்துத் தூரங்கள் எதிரிடைகள் எனப்படும்.

### a- செங்கோண எதிரிடைகள்



- அளவைக் கோட்டுக்கு செங்குத்தாக அளக்கும் தூரம் செங்கோண எதிரிடை (குத்தளவு ) ஆகும்

## b- சரிவு எதிரிடைகள் (குத்தளவு) (Oblique offsets)



- ❖ அளவைக் கோட்டுக்கு புறத்தே ஒரு புள்ளியின் அமைவை இனம் காண்பதற்காக, செங்குத்து தூரத்தை அளக்க முடியாத சந்தர்ப்பங்களிலும் அப்புள்ளி அதிக தூரத்தில் அமைந்திருக்கும் சந்தர்ப்பங்களிலும் பயன்படும்

### சங்கிலி நில அளவையின் படிமுறைகள்

- ❖ நோட்டமறி அளவீடு (Reconnaissance survey)
  - காணி தொடர்பான அடிப்படையான தகவல்களை திரட்டுதல்
  - சகல தரவுகளும் உள்ளடங்குமாறு காணியின் பருமட்டான ஒரு படத்தை வரைந்து கொள்வார்
  - நில அளவைக்கு பயன்படுத்தும் முறை, பயன்படுத்தும் உபகரணங்கள், அளவைக்குரிய செலவு ,செலவாகும் காலம் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்படும் .
- ❖ அளவை இடங்களை நிலத்தில் அடையாளமிடல் அளவை இடங்களாகப் பயன்படுத்துவதற்குரிய இடங்களை தெரிவு செய்து கொண்ட பின்னர் அடையாளமிடுதல்
- ❖ நிருணயக் கோடுகளுக்காக இடங்களை அடையாளமிடுதல்
  - ஒவ்வொரு முக்கோணிக்கும் ஒவ்வொரு நிருணயக் கோடு இருத்தல் வேண்டும்

- ❖ அளவைக் கோடுகளின் நீளத்தை அளத்தலும் தரவுகளுக்காக அளவீடுகள் பெறுதலும்.
- ❖ தரவுகளை குறிக்கும் போது இலக்கங்களை எழுத்துக்களையும் தெளிவாகவும் சரியாகவும் குறித்தல்
- ❖ அந்தந்த சங்கிலி கோட்டுக்கு உரிய விபரங்களை கள ஏட்டில் (field book) பதிவு செய்தல்.

## அளவிடையை (Scale) தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

- ❖ படத்தை வரையும் கடதாசியின் அளவு (Size)
- ❖ தரவுகளின் அளவு
- ❖ காணியின் அளவு
- ❖ தரவுகளின் செம்மை
- ❖ நில அளவின் நோக்கம்

## படமாக்கலின் போது பின்பற்ற வேண்டிய படிமுறைகள்

- ❖ கடதாசியை பலகை ஒன்றின் மீது இணைத்தல்.
- ❖ பொருத்தமான ஒரு அளவிடையை தெரிவு செய்தல்.
- ❖ பிரதான சங்கிலிக் கோட்டை அதன் திசைக்கு அமைய வரைக.
- ❖ முக்கோணிகளை வரைந்து கொள்க.
- ❖ செவ்வை பார்ப்புக் கோடுகளை வரைந்து புல அளவையீடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க.
- ❖ அந்தந்த சங்கிலிக் கோட்டின் விபரத்தின்படி குத்தளவுக் கோடுகளை வரைந்து விபரங்களை வரைந்து கொள்க.
- ❖ கிடைப்படத்தை பயன்படுத்துவதற்குத் தேவையான ஏனைய துணையான தரவுகளையும் (அளவிடை , வடக்குத் திசை போன்றவை) அடையாளமிட்டு படத்தை பூர்த்தி செய்க
- ❖ முக்கோணிகளின் பரப்பளவைக் கண்டு காணியின் பரப்பளவை கண்டறிக .

## சங்கிலி நில அளவையின் போது ஏற்படத்தக்க வழுக்கள்

- ❖ அளவுகளை பதிவு செய்யும் போது ஏற்படத்தக்க வழுக்கள்.
- ❖ அளவை நாடாவை கிடையாகப் பிடித்து வைத்திருக்காமை.
- ❖ பதிவு செய்த தரவுகளைக் கொண்டு திட்டப்படத்தை வரையும் போது ஏற்படத்தக்க வழுக்கள்.
- ❖ குத்தளவுகளை தொடுக்கும் போது ஏற்படத்தக்க வழுக்கள்.
- ❖ கணிதலின் போது ஏற்படத்தக்க வழுக்கள்.

## மேற்படி வழுக்களின் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்கான உத்திகள்

- ❖ உபகரணங்களை பயன்படுத்த முன்னர் அவற்றில் வழுவேனும் உண்டா என பரிசீலித்தல்.
- ❖ தளக் கோட்டை (Base line) இரண்டு தடவை அளந்து செவ்வை பார்த்துக் கொள்ளல்.
- ❖ ஒவ்வொர் அளவையை அளக்கும் போது அவற்றை பதிவு செய்யும் போது மீள பரிசீலித்தல்.
- ❖ நிருணயக் கோடுகள் (Check Lines) பயன்படுத்தல்.

## சங்கிலி அளவையின் அனுகூலங்கள்

- ❖ திருத்தமான முறை.
- ❖ அளவைக்கு தேவையான உபகரணங்கள் குறைவு.
- ❖ அளவீடுகளை புலத்தில் பெற்று படம் வரைதலையும் கணித்தல்களையும் அலுவலகத்தில் செய்யத்தக்கதாக இருத்தல்.
- ❖ சிறிய, சமதளமான காணிகளுக்கு பொருத்தமானது.

## சங்கிலி அளவையின் பிரதிகூலங்கள்

- ❖ சதுப்பு நிலங்கள், காடுகள் மற்றும் மரங்கள் உள்ள காணிகளில் அளவை எடுப்பது கடினம்.
- ❖ மழை பொழியும் நேரங்களில் அளப்பது கடினம்.
- ❖ சங்கிலியை கையாள்வதில் உள்ள இடர்பாடுகள்.

## மதிப்பீட்டு வினாக்கள்

1. சங்கிலி நில அளவைக்கு தேவையான உபகரணங்களை பட்டியல் படுத்துக ?
2. சங்கிலி நில அளவையின் படிமுறைகளை குறிப்பிடுக ?
3. சங்கிலி நில அளவையின் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் விவரிக்குக ?
4. சங்கிலி நில அளவையில் எதிர்பார்க்கப்படும் பிரச்சனைகளை விபரித்து அவற்றை தீர்ப்பதற்கான வழிகளை பிரேரிக்குக ?